



நீங்கள் COVID-19 தடுப்பூசி மருந்தினை இட்டுக்கொண்டதற்கான சான்றினைப் பெற்றுக்கொள்ளுங்கள்

உங்களுடைய immunisation history statement (தடுப்பூசி
வரலாற்றுக் கூற்று) உங்களுடைய COVID-19 தடுப்பூசி
மருந்தளிப்புத் தகுநிலையைப் பதிவு செய்யும்.

பின் வரும் இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி
உங்களுக்கான கூற்றினை இணைய வழியில் பெறுவதே மிக எளிதான
வழி

- myGov வழியாக உங்களுடைய Medicare online கணக்கைப்
பயன்படுத்தி
- Express Plus Medicare எனும் மொபைல் கைப்பேசிச் செயலியைப்
பயன்படுத்தி

உங்களுடைய immunisation history statement தடுப்பூசி
வரலாற்றுக் கூற்று ஐப் பெறும் வழி

myGov வழியாக உங்களுடைய Medicare online கணக்கைப் பயன்படுத்தி

1. myGov இற்குள் சென்று Medicare ஐத் தெ வு செய்யுங்கள்
2. Immunisation history எனும் கட்டத்தில் View statement என்பதைத் தெ வு
செய்யுங்கள்
3. உங்களுடைய பெயரைத் தெ வு செய்யுங்கள், பிறகு View history
statement (PDF) ஐத் தெ வு செய்யுங்கள்

Express Plus Medicare எனும் மொபைல் கைப்பேசிச் செயலியைப்
பயன்படுத்தி

1. இந்த செயலிக்குள் செல்லுங்கள்
2. Services இல் இருந்து Immunisation history ஐத் தெ வுசெய்யுங்கள்
3. உங்களுடைய பெயரைத் தெ வு செய்யுங்கள், பிறகு View history
statement (PDF) ஐத் தெ வு செய்யுங்கள்

உங்களுடைய immunisation history statement ஐ இணைய வழியில் பெற இயலவில்லை என்றால், அல்லது உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் 1800 653 809 ஐ அழையுங்கள்

இணைய வழியிலான Medicare கணக்கு ஒன்று உங்களுக்கு இல்லையென்றால்

இணைய வழி Medicare கணக்கு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள, நீங்கள் Medicare ஐ உங்களுடைய myGov உடன் இணைக்க வேண்டும்

my.gov.au எனும் வலைத்தலத்தில் உங்களுடைய myGov கணக்கில் உள் நுழையுங்கள், அல்லது உங்களுக்கான myGov கணக்கு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்

இதற்குப் பிறகு, பின் வரும் இரண்டு முறைகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி உங்களுடைய Medicare ஐ நீங்கள் இணைக்கலாம்

- உங்களுடைய Medicare இலக்கம் மற்றும் உங்களுடைய Medicare வரலாற்றில் இருந்து கிடைக்கும் தகவல்கள்
- Medicare இனால் கொடுக்கப்படும் ஒரு இணைப்புக் குறியீடு

Medicare ஐ myGov உடன் இணைப்பதற்கான உதவிக்கு servicesaustralia.gov.au/medicareguides எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள்

உங்களுடைய Medicare தொடர்பு விபரங்களை நடப்பு நாள் வரைக்கும் ச யானவையாக வைத்திருங்கள்

உங்களுடைய Medicare தொடர்பு விபரங்கள் நடப்பு நாள் வரைக்கும் ச யானவையாக இருக்கவேண்டும் என்பது முக்கியம் உங்களுடைய Medicare இணையவழிக் கணக்கை, அல்லது Express Plus Medicare எனும் மொபைல் கைப்பேசிச் செயலியைப் பயன்படுத்தி உங்களைப் பற்றிய விபரங்களை நீங்கள் பா க்கலாம், மற்றும் நடப்பு நாள் வரைக்குமான மாற்றங்களை அவற்றில் ஏற்படுத்தலாம்

Medicare அல்லது Department of Veterans' Affairs (DVA) -இற்கு நீங்கள் தகுதி பெறாவிட்டால்

My Health Record மூலமாக தடுப்பூசி மருந்து வரலாற்று சுருக்கம் ஒன்றைப் பெறுவதற்காக Individual Healthcare Identifier (IHI) ஒன்றை நீங்கள் எம்மிடமிருந்து வேண்டலாம் மேலதிகத் தகவல்களுக்கு servicesaustralia.gov.au/ihi எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள்

மிகச் சமீபத்திய COVID-19 ஐப் பற்றிய புதுச் செய்திகளுக்கு australia.gov.au எனும் வலைத்தலத்திற்குச் செல்லுங்கள்

மேலதிகத் தகவல்களுக்கு

- Medicare சேவைகளைப் பற்றி எம்முடன் உங்கள் மொழியில் பேச 131 450 எனும் இலக்கத்தில் Translating and Interpreting Service (TIS National) ஐ அழையுங்கள்
- ஆங்கிலத்திலுள்ள மேலதிகத் தகவல்களுக்கு servicesaustralia.gov.au/ihs எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள்
- உங்களுடைய மொழியில் தகவல்களை வாசிக்க, செவிமடுத்துக் கேட்க அல்லது காணொலிகளில் பாக்க servicesaustralia.gov.au/yourlanguage எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள்
- சேவை மையம் ஒன்றிற்குச் செல்லுங்கள்

குறிப்பு உங்களுடைய வீட்டுத் தொலைபேசியிலிருந்து ஆஸ்திரேலியாவில் எவ்விடத்திலும் இருக்கும் '13' இலக்கங்களுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு நிலைப்படுத்தப்பட்ட கட்டணம் அறவிடப்படும் அந்த வீதமானது உள்ளூர் தொலைபேசி அழைப்பிற்கு ஆகும் செலவிலிருந்து வேறுபடலாம், மற்றும் தொலைபேசிச் சேவை வழங்குநர்களிடையேயும் இது மாறுபடலாம் உங்களுடைய வீட்டுத் தொலைபேசியிலிருந்து '1300' இலக்கங்களுக்குச் செல்லும் அழைப்புகள் இலவசம் பொதுத் தொலைபேசிகள் மற்றும் மொபைல் கைப்பேசிகளிலிருந்து செய்யப்படும் அழைப்புகளுக்கு நேரம் கணக்கிடப்பட்டு அதியுயர் வீதக் கட்டணங்கள் அறவிடப்படக்கூடும்